



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 9]

CHENNAI, WEDNESDAY, MARCH 11, 2009
Maasi 27, Thiruvalluvar Aandu-2040

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

Tamil Nadu Value Added Tax Act:

Remission of tax, surcharge, additional surcharge, additional tax and penalty payable for certain period on the sale of:

Tarpaulin.. .. . 86

Bandage Cloth and Absorbent Gauge 86

Remission of tax and surcharge payable for certain period by the dealers on the purchase of Zari from Tamil Nadu Zari Limited, Kancheepuram and used for manufacture of Handloom Silk Sarees 86

Remission of tax, surcharge, additional surcharge and penalty payable for certain period on the sale of Braided Cords 86

Remission of tax and penalty payable for certain period on the sale of Braided Cords .. 86

உயர் கல்வித் துறை

பெரியார் பல்கலைக்கழகச் சட்டம்—அரசு சார்பில் சேலம், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இரு ஆட்சிக்குழு உறுப்பினர்களை மூன்று ஆண்டுகளுக்கு நியமித்தல் 86-87

HOME DEPARTMENT

Provincial Insolvency Act—Certain person as Official Receiver within the local limits of the Jurisdiction of the District Court, Kancheepuram for certain period—Appointed 87

Tamil Nadu Motor Vehicles Taxation Act—Irrecoverable amount of Composite Tax payable in respect of certain Goods Vehicles of Governments of Kerala and Karnataka—Remitted .. 87-88

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

தொழிற் தகராறுகள் சட்டம்—Disputes between Workmen and Management referred to Labour Court for adjudication 88

Erratum to Notification 89

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION
DEPARTMENT.**Notifications under Tamil Nadu Value Added Tax Act****Remission of tax surcharge, additional surcharge,
additional tax and penalty payable for certain period
on the sale of Tarpaulin under the Act.**

[G.O. (2D) No. 31, Commercial Taxes and Registration (D2),
6th February 2009, Thai 24, Thiruvalluvar Aandu-2040.]

No.II(2)/CTR/107/2009.—In exercise of the powers conferred by Section 31 read with sub-section (4) of Section 88 of the Tamil Nadu Value Added Tax Act, 2006 (Tamil Nadu Act 32 of 2006) and read with sub-section (2) of Section 3 and sub-section (2) of Section 3-A of the erstwhile Tamil Nadu Sales Tax (Surcharge) Act, 1971 (Tamil Nadu Act 24 of 1971), the Governor of Tamil Nadu hereby remits a sum of Rs. 51,14,797 (Rupees fifty-one lakhs fourteen thousand seven hundred and ninety-seven only) being the tax, surcharge, additional surcharge, additional tax and penalty payable in respect of the period from the 20th May 1994 to the 20th February 1996 on the sale of Tarpaulin under the said Acts.

**Remission of tax, surcharge, additional surcharge,
additional tax and penalty payable for certain period
on the sale of Bandage cloth and Absorbent gauze
under the Act.**

[G.O. (2D) No. 31, Commercial Taxes and Registration (D2),
6th February 2009, Thai 24, Thiruvalluvar Aandu-2040.]

No.II(2)/CTR/108/2009.—In exercise of the powers conferred by Section 31 read with sub-section (4) of Section 88 of the Tamil Nadu Value Added Tax Act, 2006 (Tamil Nadu Act 32 of 2006) and read with sub-section (2) of Section 3 and sub-section (2) of Section 3-A of the erstwhile Tamil Nadu Sales Tax (Surcharge) Act, 1971 (Tamil Nadu Act 24 of 1971), the Governor of Tamil Nadu hereby remits a sum of Rs. 2,20,90,716 (Rupees two crores twenty lakhs ninety thousand seven hundred and sixteen only) being the tax, surcharge, additional surcharge, additional tax and penalty payable in respect of the period from 1991-1992 to 1997-1998 on the sale of Bandage cloth and Absorbent gauze under the said Acts.

**Remission of tax and surcharge payable for certain period
by the dealers on the purchase of Zari from
Tamil Nadu Zari Limited, Kancheepuram and used for
manufacture of Handloom Silk sarees under the Act.**

[G.O. (2D) No. 31, Commercial Taxes and Registration (D2),
6th February 2009, Thai 24, Thiruvalluvar Aandu-2040.]

No.II(2)/CTR/109/2009.—In exercise of the powers conferred by Section 31 read with sub-section (4) of Section 88 of the Tamil Nadu Value Added Tax Act, 2006 (Tamil Nadu Act 32 of 2006) and read with sub-section (2) of Section 3 of the erstwhile Tamil Nadu Sales Tax (Surcharge) Act, 1971 (Tamil Nadu Act 24 of 1971), the Governor of Tamil Nadu hereby remits a sum of Rs. 34,25,347 (Rupees

thirty four lakhs twenty five thousand three hundred and forty-seven only) being the tax and surcharge payable in respect of the period from the 1st April 1988 to the 25th February 1992 by the dealers on the purchase of Zari from Tamil Nadu Zari Limited, Kancheepuram and used for manufacture of Handloom Silk sarees under the said Acts.

**Remission of tax, surcharge, additional surcharge and
penalty payable for certain period on the sale of Braided
cords under the Act.**

[G.O. (2D) No. 31, Commercial Taxes and Registration (D2),
6th February 2009, Thai 24, Thiruvalluvar Aandu-2040.]

No.II(2)/CTR/110/2009.—In exercise of the powers conferred by Section 31 read with sub-section (4) of Section 88 of the Tamil Nadu Value Added Tax Act, 2006 (Tamil Nadu Act 32 of 2006) and read with sub-section (2) of Section 3 and sub-section (2) of Section 3-A of the erstwhile Tamil Nadu Sales Tax (Surcharge) Act, 1971 (Tamil Nadu Act 24 of 1971), the Governor of Tamil Nadu hereby remits a sum of Rs.1,03,79,847 (Rupees one crore three lakhs seventy-nine thousand eight hundred and forty-seven only) being the tax, surcharge, additional surcharge and penalty payable in respect of the period from the 1st April 1994 to the 16th July 1996 on the sale of Braided cords under the said Acts.

**Remission of tax and penalty payable for certain period
on the sale of Braided cords under the Act.**

[G.O. (2D) No. 31, Commercial Taxes and Registration (D2),
6th February 2009, Thai 24, Thiruvalluvar Aandu-2040.]

No.II(2)/CTR/111/2009.—In exercise of the powers conferred by Section 31 read with sub-section (4) of Section 88 of the Tamil Nadu Value Added Tax Act, 2006 (Tamil Nadu Act 32 of 2006), the Governor of Tamil Nadu hereby remits a sum of Rs. 2,98,98,104 (Rupees two crores ninety-eight lakhs ninety-eight thousand one hundred and four only) being the tax and penalty payable in respect of the period from the 17th July 1996 to the 31st March 2000 on the sale of Braided cords under the said Act.

RAJEEV RANJAN,
Secretary to Government.

உயர் கல்வித் துறை

பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்தின்கீழ் அரசு சார்பில் சேலம், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இரு ஆட்சிக்குழு உறுப்பினர்களை மூன்று ஆண்டுகளுக்கு நியமித்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (1D) எண் 25, உயர் கல்வி (கே1)த் துறை,
16 பிப்ரவரி 2009, மாசி 4, திருவள்ளூர் ஆண்டு-2040.]

No.II(2)/HE/112/2009.—பெரியார் பல்கலைக்கழகச் சட்டம், 1997, பிரிவு 24 (பி)—வகுப்பு II - பிற உறுப்பினர்கள் - உட்பிரிவு 8 மற்றும் 9-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி சேலம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களாக அரசு

ANNEXURE-I

Karnataka State

சார்பில் கீழ்க்கண்ட இருவரை இவ்வாணை வெளியிடும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு நியமித்து அரசு ஆணையிடுகிறது:—

1. முனைவர் எஸ். பங்காரு, .. தாழ்த்தப்பட்டோர் பிரிவு இயற்பியல் முதுநிலை பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, நாமக்கல்.
2. திருமதி ஜி. மணிமேகலை, .. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விலங்கியல் பேராசிரியர், கந்தசாமி கண்டர் கல்லூரி, பரமத்தி வேலூர், நாமக்கல் மாவட்டம்.

க. கணேசன்,
அரசு முதன்மைச் செயலாளர்.

HOME DEPARTMENT

Appointment of certain person as Official Receiver within the local limits of the jurisdiction of the District Court, Kancheepuram for certain period under the Provincial Insolvency Act.

[G.O. (3D) No. 8, Home (Cts.V), 24th February 2009.]

No.II(2)/HO/113/2009.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 57 of the Provincial Insolvency Act, 1920 (Central Act V of 1920), the Governor of Tamil Nadu hereby appoints Thiru R. Balaji, Advocate, residing at A/28, Alagesan Nagar, Chengalpattu, Kancheepuram District, as Official Receiver within the local limits of the jurisdiction of the District Court, Kancheepuram District, for a period of three years with effect on and from the date on which he assumes charge of his Office.

Remission of irrecoverable amount of Composite Tax payable in respect of certain Goods Vehicles of Governments of Kerala and Karnataka under Tamil Nadu Motor Vehicles Taxation Act.

[G.O. (D) No. 1300, Home (Tr. III), 12th December 2008,
கார்த்திகை 27, திருவள்ளூர் ஆண்டு-2039.]

No.II(2)/HO/114/2009.—In exercise of the powers conferred by clause (1) of Section 20-A of the Tamil Nadu Motor Vehicles Taxation Act, 1974 (Tamil Nadu Act 13/1974), the Governor of Tamil Nadu hereby remits a sum of Rs. 8,200 (Rupees eight thousand two hundred only) being the irrecoverable amount of Composite Tax payable in respect of 19 Goods vehicles of Government of Kerala and 40 Goods vehicles of Government of Karnataka for the year 1992-93 as detailed in the Annexures.

| Serial Number. | Vehicle Number. | Composite Tax Collectable. Rs. (3) | Composite Tax Collected. Rs. (4) | Short Collection. Rs.. (5) |
|----------------|-----------------|------------------------------------|----------------------------------|----------------------------|
| (1) | (2) | (3) | (4) | (5) |
| 1 | CNT 8507 | 850 | 750 | 100 |
| 2 | KA 01/381 | 850 | 750 | 100 |
| 3 | KA 22/225 | 850 | 750 | 100 |
| 4 | CAS 3618 | 850 | 750 | 100 |
| 5 | KA 22/200 | 850 | 750 | 100 |
| 6 | KA 16/9999 | 850 | 750 | 100 |
| 7 | KA 05/239 | 850 | 750 | 100 |
| 8 | KA 20/230 | 850 | 750 | 100 |
| 9 | KA 18/203 | 850 | 750 | 100 |
| 10 | CAK 2612 | 850 | 750 | 100 |
| 11 | KA 18/207 | 850 | 750 | 100 |
| 12 | CAW 7365 | 850 | 750 | 100 |
| 13 | KA 25/521 | 850 | 750 | 100 |
| 14 | KA 12/6905 | 1600 | 1500 | 100 |
| 15 | CAS 6335 | 950 | 750 | 200 |
| 16 | KA 11/3763 | 1700 | 1600 | 100 |
| 17 | KA 11/3764 | 1700 | 1600 | 100 |
| 18 | KA 28/203 | 1600 | 1500 | 100 |
| 19 | KA 14/525 | 950 | 750 | 200 |
| 20 | KA 19/5139 | 950 | 750 | 200 |
| 21 | KA 19/525 | 950 | 750 | 200 |
| 22 | KA 01/289 | 950 | 850 | 100 |
| 23 | KA 06/320 | 950 | 850 | 100 |
| 24 | KA 22/6248 | 950 | 750 | 200 |
| 25 | KA 06/7272 | 1600 | 1500 | 100 |
| 26 | KA 23/5308 | 850 | 750 | 100 |
| 27 | KA 09/301 | 850 | 750 | 100 |
| 28 | KA 22/1813 | 950 | 750 | 200 |
| 29 | KA 19/563 | 950 | 750 | 200 |
| 30 | KA 21/77 | 950 | 750 | 200 |
| 31 | MED 9900 | 950 | 750 | 200 |
| 32 | MEP 4845 | 950 | 750 | 200 |
| 33 | KA 22/541 | 850 | 750 | 100 |
| 34 | KA 22/959 | 850 | 750 | 100 |
| 35 | KA 01/853 | 950 | 750 | 200 |
| 36 | KA 19/935 | 950 | 750 | 200 |
| 37 | KA 17/684 | 950 | 850 | 100 |
| 38 | KA 14/905 | 950 | 750 | 200 |
| 39 | KA 22/638 | 950 | 750 | 200 |
| 40 | KA 02/2202 | 1750 | 850 | 900 |
| | | | Total | 6200 |

ANNEXURE-II

Kerala State

| Serial Number. | Vehicle Number. | Composite Tax Collectable. | Composite Tax Collected. | Short Collection. |
|----------------|-----------------|----------------------------|--------------------------|-------------------|
| (1) | (2) | (3) | (4) | (5) |
| | | Rs. | Rs. | Rs. |
| 1 | KRZ 5457 | 1600 | 1500 | 100 |
| 2 | KRZ 7155 | 1600 | 1500 | 100 |
| 3 | KRM 6579 | 1600 | 1500 | 100 |
| 4 | KLL 7374 | 1600 | 1500 | 100 |
| 5 | KED 4284 | 1600 | 1500 | 100 |
| 6 | KRM 1368 | 1600 | 1500 | 100 |
| 7 | KSD 4397 | 1600 | 1500 | 100 |
| 8 | KL 10/1717 | 1600 | 1500 | 100 |
| 9 | KRM 5155 | 1600 | 1500 | 100 |
| 10 | KL 10/2295 | 1600 | 1500 | 100 |
| 11 | KRM 6265 | 1600 | 1500 | 100 |
| 12 | KRM 5157 | 1600 | 1500 | 100 |
| 13 | KRZ 2599 | 1700 | 1500 | 200 |
| 14 | KL 8460 | 1600 | 1500 | 100 |
| 15 | KRM 3099 | 1600 | 1500 | 100 |
| 16 | KL 10/3294 | 1600 | 1500 | 100 |
| 17 | KL 10/3222 | 1600 | 1500 | 100 |
| 18 | KL 10/1121 | 1600 | 1500 | 100 |
| 19 | KRM 2373 | 1700 | 1600 | 100 |
| | | | Total | 2000 |

S. MALATHI,
Principal Secretary to Government.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Management referred to Labour Court for adjudication.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல்.

[அரசாணை (டி) எண் 85, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 12 பிப்ரவரி 2009, தை 30, திருவள்ளூர் ஆண்டு-2040.]

No. II(2)/LE/115/2009.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே (சி.ஐ.டி.யு.) தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் மேற்சொன்ன தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்திற்கு நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடப்படுகிறது.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண் 1

தொழிலாளர் திரு எம். ராமச்சந்திரன், ஏ.டி.எம்., கம்பம் 2 கிளையில் பணிபுரிந்தபோது 3-5-2002 அன்று பணி நேரத்தில் பணியிடத்தில் இல்லாமல் இருந்ததற்காக நிர்வாகம் தமது 31-3-2003 தேதிய உத்தரவின் மூலம் அன்னாரது ஊதிய உயர்வினை ஒருவருட்காலத்திற்கு திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலைநீக்கத்திலிருந்து 13-5-2002 முதல் 23-5-2002 வரையிலான 11 நாட்களை தகுதிக்குட்பட்ட விடுப்பாக பாவித்தும் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

[அரசாணை (டி) எண் 86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 12 பிப்ரவரி 2009, தை 30, திருவள்ளூர் ஆண்டு-2040.]

No. II(2)/LE/116/2009.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே (சி.ஐ.டி.யு.) தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் மேற்சொன்ன தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்திற்கு நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடப்படுகிறது.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, தொழிலாளர் நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண் 1

திரு. வி. இராமலிங்கம், ஓட்டுநருக்கு நிர்வாகம் தமது 31-3-2003 தேதிய உத்தரவின் மூலம், அவரது வருடாந்திர ஊதிய உயர்வினை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்தும், தற்காலிக வேலைநீக்கத்திலிருந்து 13 நாட்களை தகுதிக்குட்பட்ட விடுப்பாக கருதவும் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

ச. ஆறுமுகம்,

அரசு துணைச் செயலாளர்.

Draft Notification regarding Revision of minimum rates of wages for Employment in Carpentry and Blacksmithy.

341 to 343 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated 15th October 2008:—

Erratum to Notification

(Letter No. 41059/J1/2008-3, Labour and Employment, 19th February 2009.)

The following erratum is issued to the G.O. (2D) No. 45, Labour and Employment, dated 2nd September 2008, and published as Notification No. II (2)/LE/479/2008 at pages

ERRATUM

Under the heading “DRAFT NOTIFICATION” for the expression “employment cotton in ginning and pressing and the employment in cotton waste” read “employment in Carpentry and Blacksmithy.”

D. UTHIRAKKUMARAN,
Joint Secretary to Government.